



WWW. ULAMA. IN என்ற முகவரியிலும் BAYAN NOTES எடுக்கலாம்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

العشر من ذي الحجة وفضائل الاضحية واحكامها

02-08 -2019

ذو القعدة - 29

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்பு

தன்னுடைய படைப்பினங்களில் முக்கியமானவைகளைக் கொண்டு சத்தியம் செய்யும் அல்லாஹ் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களைக் கொண்டு பொதுவாக சத்தியம் செய்வதுடன் அரஃபா நாள், மற்றும் ஈதுல்அழ்ஹாவுடைய நாள் ஆகியவற்றைக் கொண்டும் தனியாகவும் சத்தியம் செய்கிறான்.

وَالْفَجْرِ (1) وَلَيَالٍ عَشْرٍ (2) وَالشَّفْعِ وَالْوَتْرِ (3) وَاللَّيَالِي الْعَشْرَ الْمُرَادُ بِهَا عَشْرُ ذِي الْحِجَّةِ كَمَا قَالَ ابْنُ عَبَّاسٍ وَابْنُ الزُّبَيْرِ وَمُجَاهِدٌ وَغَيْرُ وَاحِدٍ مِنَ السَّلَفِ وَالْخَلْفِ -. أَنَّ الْوَتْرَ يَوْمَ عَرَفَةَ لِكَوْنِهِ التَّاسِعِ وَأَنَّ الشَّفْعَ يَوْمَ النَّحْرِ لِكَوْنِهِ الْعَاشِرِ تவராத் வேதத்தை வழங்குவதற்காக அல்லாஹ் தேர்ந்தெடுத்த நாட்களில் இந்த பத்து நாட்களும் அடங்கும்

وَوَاعَدْنَا مُوسَى ثَلَاثِينَ لَيْلَةً وَأَتَمَمْنَاهَا بِعَشْرِ فِتْمَةٍ مِيقَاتِ رَبِّهِ أَرْبَعِينَ لَيْلَةً (142) لَاعْرَافِ يَقُولُ تَعَالَى مُمْتَنًّا عَلَى بَنِي إِسْرَائِيلَ بِمَا حَصَلَ لَهُمْ مِنَ الْهِدَايَةِ بِتَكْلِيمِهِ مُوسَى عَلَيْهِ السَّلَامُ وَإِعْطَائِهِ النَّوْرَةَ وَفِيهَا أَحْكَامُهُمْ وَتَفَاصِيلُ شَرْعِهِمْ فَذَكَرَ تَعَالَى أَنَّهُ وَاعَدَ مُوسَى ثَلَاثِينَ لَيْلَةً قَالَ الْمُفَسِّرُونَ فَصَامَهَا مُوسَى عَلَيْهِ السَّلَامُ وَطَوَّأَهَا فَلَمَّا تَمَّ الْمِيقَاتِ اسْتَأْذَنَ بِلِحَاءِ شَجَرَةٍ فَأَمَرَهُ اللَّهُ تَعَالَى أَنْ يُكْمِلَ الْعَشْرَةَ أَرْبَعِينَ وَقَدْ اِخْتَلَفَ الْمُفَسِّرُونَ فِي هَذِهِ الْعَشْرِمَا هِيَ فَالْأَكْثَرُونَ عَلَى أَنَّ الثَّلَاثِينَ هِيَ ذُو الْقَعْدَةِ وَالْعَشْرُ عَشْرُ ذِي الْحِجَّةِ -

وَرُوِيَ عَنْ ابْنِ عَبَّاسٍ وَغَيْرِهِ فَعَلَى هَذَا يَكُونُ قَدْ كُمِلَ الْمِيقَاتُ يَوْمَ النَّحْرِ وَحَصَلَ فِيهِ التَّكْلِيمُ لِمُوسَى عَلَيْهِ السَّلَامُ وَفِيهِ أَكْمَلَ اللَّهُ الدِّينَ لِمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا قَالَ تَعَالَى " الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتَمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيْتُ لَكُمْ الْإِسْلَامَ دِينًا "

பன் இஸ்ராயீலுக்கு ஃபிர்அவ்னிடம் இருந்து விடுதலை கிடைத்த பின் தவராத் வேதத்தை வழங்குவதாக அல்லாஹ் நபி மூலா அலை அவர்களுக்கு வாக்களித்தான். அதன்படி கடல் பிளந்து அந்த சமூகம் காப்பாற்றப்பட்ட பின் அல்லாஹ் வேதத்தை வழங்குவதற்காக தூர்லீனா மலைக்கு வர உத்தரவிட்டான். அவ்வாறு வரும் முன்பு முப்பது நோன்புகள் வைக்கும்படி அல்லாஹ் உத்தரவிட்டான். மூலா அலை நோன்பு வைத்தார்கள்.

(இந்த நோன்பு நம்முடைய நோன்பு மாதிரி அல்ல. ஸவ்முல் விலால் எனப்படும் தொடர் நோன்பாகும். அதாவது முப்பது நாட்களும் சாப்பிடாமலே நோன்பு வைப்பதாகும். இது நபிமார்களுக்கு சாத்தியம்.

عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تُوَاصِلُوا قَالُوا إِنَّكَ تَوَاصِلٌ قَالَ لَسْتُ كَأَحَدٍ مِنْكُمْ إِنِّي أَطْعَمُ وَأَسْقِي أَوْ إِنِّي أَبَيْتُ أَطْعَمُ وَأَسْقِي (بخاري) நபி ஸல் அவர்கள் நீங்கள் அறவே உண்ணாமல் தொடர் நோன்பு வைக்க வேண்டாம் என்று கூறியபோது யாரஸூலில்லாஹ் நீங்கள் அறவே உண்ணாமல் நோன்பு திறக்காமல் தொடர் நோன்பு நோற்கிறீர்களே என தோழர்கள் கேட்டார்கள். அதற்கு நபி ஸல் அவர்கள் நான் உங்களைப் போன்று அல்ல. நான் அல்லாஹ்வினால் மறைமுகமாக உணவும், பானமும் வழங்கப்படுகிறேன் என நபி ஸல் கூறினார்கள்.)

அவ்வாறு மூலா அலை முப்பது நாட்களைப் பூர்த்தி செய்தபோது அல்லாஹ்வைச் சந்திக்கப் போகிறோம் என்றெண்ணி வாயைச் சுத்தம் செய்ய மிஸ்வாக் செய்தார்கள். அல்லாஹ் அவர்களைக் கண்டித்து நோன்பாளியின் வாய்வாடை கஸ்தூரியின் மணத்தை விட மேலானது என்று உங்களுக்குத் தெரியாதா என்று கூறி இன்னும் பத்து நாட்கள் நோன்பு வைக்க ஏவி மிஸ்வாக் செய்யாமல் வரும்படி அல்லாஹ் ஏவினான். அவ்வாறு மூலா அலை செய்தார்கள். அல்லாஹ் தவராத்தை வழங்கினான். அந்த நாற்பது நாட்கள் எது என்பதற்கு பல தஃப்ஸீர்களில் துல்கஃதா முமுமையும், துல்ஹஜ் முதல் பத்து நாட்களும் என்று கூறப்பட்டுள்ளது.

பத்து நாட்களும் தக்பீர் கூறினாலும் தவறில்லை

قَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا "وَأَذْكُرُوا اللَّهَ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ" أَي أَيَّامِ الْعَشْرِ وَالْأَيَّامِ الْمَعْدُودَاتِ أَيَّامِ التَّشْرِيقِ وَكَانَ ابْنُ عُمَرَ وَأَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَخْرُجَانِ إِلَى السُّوقِ فِي أَيَّامِ الْعَشْرِ يُكَبِّرَانِ وَيُكَبِّرُ النَّاسُ بِتَكْبِيرِهِمَا وَكَبَّرَ مُحَمَّدُ بْنُ عَلِيٍّ خَلْفَ النَّافِلَةِ (بخاري) باب فضل العمل في أيام التشريق

روي ان الله اختار من السنة ثلاث عشرات: العشر الأخير من رمضان لما فيه من بركات ليلة القدر, وعشر الأضحية لما فيه من يوم التروية ويوم عرفة والأضحية والتلبية والحج وأنواع المناسك, وعشر المحرم لما فيه من بركات يوم عاشوراء {زبدة الواعظين}

فضائل الاضحية : عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ مَا الْعَمَلُ فِي أَيَّامٍ أَفْضَلَ مِنْهَا فِي هَذِهِ قَالُوا وَلَا الْجِهَادُ قَالَ وَلَا الْجِهَادُ إِلَّا رَجُلٌ خَرَجَ يُحَاطِرُ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ بِشَيْءٍ (بخاري) باب فضل العمل في أيام التشريق - كتاب العبدین - عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا عَمِلَ ابْنُ آدَمَ يَوْمَ النَّحْرِ عَمَلًا أَحَبَّ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ مِنْ هِرَاقَةٍ دَمٍ وَإِنَّهُ لَيَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِقُرُوعِهَا وَأُظْلَافِهَا وَأَشْعَارِهَا وَإِنَّ الدَّمَ لَيَقَعُ مِنَ اللَّهِ عَزَّ وَجَلَّ بِمَكَانٍ قَبْلَ أَنْ يَبْعَ عَلَى الْأَرْضِ فَطِيلُهَا بِهَا نَفْسًا (ابن ماجة) - عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَةَ قَالَ قَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا رَسُولَ اللَّهِ مَا هَذِهِ الْأَضْحِيَّةُ قَالَ سِنَّةُ أَبِيكُمْ إِبْرَاهِيمَ قَالُوا فَمَا لَنَا فِيهَا يَا رَسُولَ اللَّهِ قَالَ بِكُلِّ شَعْرَةٍ حَسَنَةٌ قَالُوا فَالْصُّوفُ يَا رَسُولَ اللَّهِ قَالَ بِكُلِّ شَعْرَةٍ مِنَ الصُّوفِ حَسَنَةٌ (ابن ماجة) باب نواب الأضحية

உழுவியாவின் முக்கியத்துவம் பற்றி...

عَنْ أَبِي هُرَيْرَةَ   أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ كَانَ لَهُ سَعَةٌ وَلَمْ يُصَحَّ فَلَا يَقْرَبَنَّ مُصَلًّا (ابن ماجه) عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ قَالَ سَأَلْتُ ابْنَ عَمَرَ عَنِ الصَّخَايَا أَوْاجِبَةٌ هِيَ قَالَ صَحَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْمُسْلِمُونَ مِنْ بَعْدِهِ وَجَرَتْ بِهِ السُّنَّةُ (ابن ماجه) بَابُ الْأَضْحَايِ - قَوْلُهُ مَنْ كَانَ لَهُ سَعَةٌ أَيْ فِي الْمَالِ وَالْحَالِ قِيلَ هِيَ أَنْ يَكُونَ صَاحِبَ نِصَابِ الزَّكَاةِ فَلَا يَقْرَبَنَّ مُصَلًّا لَيْسَ الْمُرَادُ أَنَّ صِحَّةَ الصَّلَاةِ تَتَوَقَّفُ عَلَى الْأَضْحَايَةِ بَلْ هُوَ عُقُوبَةٌ لَهُ بِالطَّرْدِ عَنِ مَجَالِسِ الْأَخْيَارِ وَهَذَا يُفِيدُ الْوُجُوبَ وَاللَّهُ أَعْلَمُ (حاشية السندي على سنن ابن ماجه)

وهي أي الاضحية عند الشافعية والجمهور سنة مؤكدة على الكفاية ، وعن أبي حنيفة تجب على المقيم الموسر (فتح الباري)

மாதவிடாய் மற்றும் பிரசவத்திட்டு உள்ள பெண்களும், கர்ப்பிணிப் பெண்களும் குர்பானி கொடுக்கலாம். கர்ப்பிணிப் பெண்கள் குர்பானி கொடுக்கக் கூடாது என்ற தவறான எண்ணம் சிலருக்கு இருக்கிறது

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَيْهَا وَخَاضَتْ بِسِرْفٍ قَبْلَ أَنْ تَدْخُلَ مَكَّةَ وَهِيَ تَبْكِي فَقَالَ مَا لِكَ أَنْفَسْتَ قَالَتْ نَعَمْ قَالَ إِنَّ هَذَا أَمْرٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ فَأَقْضِي مَا يَقْضِي الْحَاجُّ غَيْرَ أَنْ لَا تَطُوفِي بِالْبَيْتِ فَلَمَّا كُنَّا بِمِئِيِّ آتَيْتُ بِلَحْمٍ بَقْرٍ فَقُلْتُ مَا هَذَا قَالُوا صَحَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ زَوْجِهِ بِالْبَقْرِ (بخاري) الأضحية للمسافر والنساء - كتاب الأضحاي

அக்காவில் ஆடுகளின் எடையை விட எண்ணிக்கை தான் முக்கியம். ஆனால் உழுவியாவில் ஆடுகளின் எடை தான் முக்கியம்.

أَنَّ تَكْثِيرَ الْعَدَدِ فِي الْعَقِيقَةِ مَقْصُودٌ فَهُوَ الْأَفْضَلُ بِخِلَافِ الْأَضْحِيَّةِ. لِأَنَّ الْمَقْصُودَ فِي الصَّخَايَا اللَّحْمَ وَلَحْمِ السَّمِينِ، فَشَاةٌ نَفِيسَةٌ أَفْضَلُ مِنْ شَاتَيْنِ غَيْرِ سَمِينَتَيْنِ بِقِيمَتَيْهَا - قَالَ النَّوَوِيُّ: فَيَمَنْ أَرَادَ أَنْ يُعْتِقَ رَقَبَةً وَاحِدَةً ، أَمَا لَوْ كَانَ مَعَ شَخْصٍ أَلْفَ دِرْهَمٍ مَثَلًا فَأَرَادَ أَنْ يَشْتَرِيَ بِهَا رَقَبَةً يُعْتِقُهَا فَوَجَدَ رَقَبَةً نَفِيسَةً أَوْ رَقَبَتَيْنِ مَفْضُولَتَيْنِ فَالْرَقَبَتَانِ أَفْضَلُ، قَالَ: وَهَذَا بِخِلَافِ الْأَضْحِيَّةِ فَإِنَّ الْوَاحِدَةَ السَّمِينَةَ فِيهَا أَفْضَلُ، لِأَنَّ الْمَطْلُوبَ هُنَا فَكَ الرَقَبَةَ وَهَذَا طِيبُ اللَّحْمِ (فتح الباري) وهكذا قال الشافعي رحمه الله عنه في الاضحية استكثر القيمة مع استقلال العدد أحب إلى

விளக்கம்-நவவீ இமாம் கூறுகிறார்கள் - ஒரு மனிதனிடம் ஆயிரம் ரூபாய் உள்ளது இந்த ஆயிரத்திற்கு அடிமைகளை வாங்கி உரிமை விட எண்ணுகிறார் அப்போது ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரே ஒரு உயர்ந்த அடிமையையும் காண்கிறார் அதேபோல 500 ரூபாய் மதிப்புள்ள இரண்டு அடிமைகளையும் காண்கிறார் இந்நிலையில் அவர் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரே ஒரு உயர்ந்த அடிமையை வாங்கி உரிமை விடுவதை விட 500 ரூபாய் மதிப்புள்ள இரண்டு அடிமைகளை வாங்கி உரிமை விட்டு அவ்விருவரையும் அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பது தான் சிறந்தது ஏனெனில் இங்கே அடிமையின் மதிப்பை விட எண்ணிக்கை தான் முக்கியம். இதேபோல் தான் அக்காவும். ஆனால் குர்பானி அப்படியல்ல. குர்பானியில் ஐந்தாயிரம் மதிப்புள்ள இரண்டு ஆடுகளை விட பத்தாயிரம் மதிப்புள்ள கொழுத்த ஆடு சிறந்தது.

குறிப்பு- நோய் தாக்கிய, ஒற்றைக்கண் உள்ள, நொண்டியான, முற்றிலும் கொம்பு உடைந்த ஆட்டை குர்பானி கொடுக்கக் கூடாது. வெண்மை நிறம் கொண்ட ஆடு சிறந்தது. காயடிக்கப்பட்ட ஆடு மிகவும் சிறந்தது. வால், காது ஆகியவை பாதிக்குக் கீழ் அறுபட்டிருந்தால் குர்பானி கொடுக்கலாம். கொம்பும் இவ்வாறே பாதிக்கும் குறைவாக உடைந்திருந்தால் குர்பானி கொடுக்கலாம். பாதிக்கு மேல் அறுபட்டிருந்தால் குர்பானி கொடுக்கக் கூடாது.

குர்பானிப் பிராணியை வாங்கும்போது குறையற்றதாக வாங்கி பின்பு அவரிடம் வளரும்போது ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால்...

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ ابْتَعْنَا كَبْشًا نُضَحِّي بِهِ فَأَصَابَ الذَّبُّ مِنْ أَلْبَتِهِ أَوْ أُذُنِهِ فَسَأَلْنَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَنَا أَنْ نُضَحِّيَ بِهِ رَوَاهُ ابْنُ مَاجَةَ - كتاب الأضحاي وفي مَجْمُوعِ النَّوَازِلِ أَرْبَعَةٌ نَفَرٍ اشْتَرَى كُلُّ وَاحِدٍ مِنْهُمْ شَاةً وَلَبْنُهَا وَسَمْنُهَا وَاحِدٌ فَحَبَسُوهَا فِي بَيْتٍ فَلَمَّا أَصْبَحُوا وَجَدُوا وَاحِدَةً مِنْهَا مَيِّتَةً وَلَا يَدْرِي لِمَنْ هِيَ فَإِنَّهَا تُبَاعُ هَذِهِ الْأَغْنَامُ جُمْلَةً وَيَشْتَرِي بِقِيمَتِهَا أَرْبَعٌ شِبَاهِ لِكُلِّ وَاحِدٍ مِنْهُمْ شَاةٌ ثُمَّ يُوَكَّلُ كُلُّ وَاحِدٍ مِنْهُمْ صَاحِبَهُ بِذَبْحِ كُلِّ وَاحِدَةٍ مِنْهَا وَيُحْلِلُ كُلُّ وَاحِدٍ مِنْهُمْ صَاحِبَهُ لَتَجُوزَ عَنِ الْأَضْحِيَّةِ (البحر الرائق شرح كنز الدقائق)

ஒரு சட்டம் - நான்கு பேர் நான்கு குர்பானி ஆடுகளை வாங்கினர். அவைகளின் எடையும், உருவமும், ஒரே மாதிரியானவை. இந்நிலையில் இந்த ஆடுகளை ஒரே அறையில் கட்டி வைத்தனர். காலையில் பார்த்த போது அவற்றில் ஒன்று இறந்து விட்டது அது யாருடையது என்று தெரியவில்லை இந்த நிலையில் மீதியுள்ள மூன்று ஆடுகளையும் விற்று அதன் விலை எவ்வளவு வருமோ அந்த கிரயத்திற்கு நான்கு ஆடுகளை வாங்கி தனித்தனியாக குர்பானி கொடுக்க வேண்டும்

குர்பானிப் பிராணியை முன்பாகவே வாங்கி வளர்த்து, கொழுக்க வைப்பதின் சிறப்பு

ذَلِكَ وَمَنْ يُعْظِمَ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ (32) سورة الحج عَنْ ابْنِ عَبَّاسٍ   قَالَ "تَعْظِيمُهَا اسْتِسْمَاهَا وَاسْتِحْسَانُهَا

{تفسير القرطبي} وَقَالَ أَبُو أَمَامَةَ عَنْ سَهْلِ: كُنَّا نُسَمِّنُ الْأَضْحِيَّةَ بِالْمَدِينَةِ وَكَانَ الْمُسْلِمُونَ يُسْتَمُونَ. رَوَاهُ الْبُخَارِيُّ

நபி ஸல் அவர்கள் அறுத்த குர்பானிப் பிராணியைப் போன்றே தம் குர்பானிப் பிராணியும் இருப்பதை விரும்பிய நபித்தோழர்கள் عن يونس بن ميسرة بن حليس قال خرجت مع أبي سعيد الزرقني صاحب رسول الله صلى الله عليه وسلم إلى شبراء الضخايا قال يونس فأشار أبو سعيد إلى كبشٍ أذغم ليس بالمُرْتَفِعِ وَلَا الْمُتَضَعِ فِي جِسْمِهِ فَقَالَ لِي اشتر لي هذا كأنه شهه بكش رسول الله صلى الله عليه وسلم (ابن ماجه) بَابُ مَا يُسْتَحَبُّ مِنَ الْأَضْحَايِ

குர்பானி கொடுப்பவர் நகம், முடி களைய வேண்டாம் என்ற சட்டமும் அதன் தாத்தபரியமும்

عن أم سلمة زوج النبي صلى الله عليه وسلم تقول قال رسول الله صلى الله عليه وسلم من كان له ذبئٌ يذبحه فإذا أهل هلال ذي الحجة فلا يأخذن من شعره ولا من أظفاره شيئاً حتى يضحى (مسلم) كتاب الأضحاي والحكمة في النهي أن يبقى كامل الأجزاء للعتق من النار (بستان الاحبار) من لم ينو الأضحية في أول ذي الحجة فأخذ شعره وأظفاره ثم نوى الأضحية يجوز فلا يأخذ شعره وأظفاره بعد النية

குறிப்பு - குர்பானி கொடுப்பவருக்கு மட்டும் தான் நகம், முடிகளை வெட்டக் கூடாது என்ற சட்டம் வரும். குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் அதை கடை பிடிப்பது அவசியமில்லை. மேலும் உழுவியா கொடுத்த பின்பு நகம், முடிகளை வெட்டலாம். ஒரு சிலர் தக்பீருடைய நாட்கள் முடியும் வரை நகம், முடிகளை வெட்டக் கூடாது என்று கருதுவர். அது தவறாகும்

இறந்தவர்களுக்காக குர்பானி கொடுக்கலாமா ? தனக்காக குர்பானி கொடுக்கும்போது இறந்தவர்களுக்காகவும் கொடுக்கலாம்.  
தனக்காக குர்பானி கொடுக்காமல் இறந்தவர்களுக்காக மட்டும் குர்பானி கொடுப்பது சரியல்ல

عَنِ الْحَكَمِ عَنْ حَنْشٍ قَالَ رَأَيْتُ عَلِيًّا يُضْحِي بِكَبْشَيْنِ فَقُلْتُ مَا هَذَا فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ ﷺ أَوْصَانِي أَنْ أُضْحِيَ عَنْهُ فَأَنَا أُضْحِي عَنْهُ. (ابوداود)  
 باب الْأُضْحِيَّةِ عَنِ الْمَيِّتِ -والإنسان عندما يضحي يضحي عن نفسه وأهل بيته وله أن يضحي عن الأحياء والأموات من أهل بيته، وإذا أوصى رجل بأن يضحي عنه فليضح عنه. وأما الأضحية عن الميت استقلالاً على سبيل الانفراد فلا نعلم شيئاً ثابتاً يدل عليه، ولكن كونه يضحي عن نفسه وعن أهل بيته أو أقاربه أحياء وأمواتاً، فلا بأس بذلك وقد جاء في السنة ما يدل على ذلك، فيدخل الأموات تبعاً، (شرح سنن أبي داود)

وذلك لأنها صدقة من الصدقات، فيصل أجزاها إلى الأموات، وقد ورد في الحديث (عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ رَجُلًا قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أُمَّي افْتُلِتَتْ نَفْسُهَا وَأَطْنُهَا لَوْ تَكَلَّمْتُ تَصَدَّقْتُ فَهَلْ لَهَا أَجْرٌ إِنْ تَصَدَّقْتُ عَنْهَا قَالَ نَعَمْ. (بخاري) باب مَوْتِ الْمَجْزُؤَةِ الْبَغْتَةِ - كتاب الجنائز) شرح عمدة الأحكام  
ஒரே குடும்பத்தில் நிறைய ஆடுகள் அறுப்பதால் இறைச்சி வீண்விரயமாகும் என்றிருப்பின் கொஞ்சம் குறைத்துக்கொள்வது கூடும்  
 وإذا قل نفعها أو قل الانتفاع بما فالأولى ألا يسرف فيها، بل يقتصر على ما يجزئ أو على ما يضحي به عامة الناس دون الإسراف (شرح عمدة الأحكام)  
கூட்டுக் குர்பானி பற்றிய சில விளக்கங்கள். கூட்டுக் குர்பானியில் ஒருவருடைய நிய்யத் மாறினாலும்...

والإبل والبقر يجوز من سبعة نفر على ما روى جابر أنه قال تَحْرَنًا بِالْحَدِيثِ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَدَنَةَ عَنْ سَبْعَةِ وَالْبَقْرَةَ عَنْ سَبْعَةِ (ابن ماجه) ولكن إنما يجوز بشرط أن يكون قصدهم من التضحية التقرب إلى الله تعالى سواء كان من نوع واحد كما إذا كانوا شركاء في الأضحية أو في الهدي أو من أنواع مختلفة (كالعقيقة) بأن كان نوى أحدهم الأضحية والآخر الهدي والآخر دم الكفارة ونحو ذلك ولكن الأفضل أن تكون الشركة في نوع واحد فأما إذا كان أحد الشركاء أراد بالذبح اللحم لا التقرب بطل الكل (تحفة الفقهاء) حنفي فقه

கூட்டுக் குர்பானியாக இருந்தாலும் அதன் இறைச்சியிலிருந்து கொஞ்சம் சாப்பிடுவது கன்னத். போய் வாங்குவது கரும் சிரமம் என்றிருந்தாலே தவிர. சிலர் கூட்டுக் குர்பானிக்கு பணம் மட்டும் கொடுத்து விட்டு அதன் இறைச்சியை உண்பதை கண்ணியக்குறைவாக கருதுவர்.

**فَكُلُوا مِنْهَا وَأَطْعَمُوا الْبَائِسَ الْفَقِيرَ (28الحج)** وفي حديث حجة الوداع... ثُمَّ أَنْصَرَفَ (رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ) إِلَى الْمَنْحَرِ فَحَرَ ثَلَاثًا وَسِتِّينَ بِيَدِهِ ثُمَّ أَعْطَى عَلِيًّا فَنَحَرَ مَا غَبَرَ وَأَشْرَكَهُ فِي هَدْيِهِ ثُمَّ أَمَرَ مِنْ كُلِّ بَدَنَةٍ بِبَضْعَةٍ فَجُعِلَتْ فِي قِدْرِ فَطَبَخَتْ فَأَكَلَا مِنْ حَمِيمِهَا وَشَرَبَا مِنْ مَرَفِهَا  
**(مسلم) باب حَجَّةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ عَبْدُ اللَّهِ بْنُ وَهَبٍ قَالَ لِي مَالِكٌ أَحَبُّ أَنْ يَأْكُلَ مِنْ أُضْحِيَّتِهِ لِأَنَّ اللَّهَ يَقُولُ " فَكُلُوا مِنْهَا**

அர.:பா நாளின் நோன்பைப் பற்றியும், ரமழானின் களா நோன்பை துல்ஹஜ் 1 முதல் 9 வரை வைப்பது பற்றியும்  
 عن أبي قتادة رضي الله مرفوعاً "إِنَّ صَوْمَ عَاشُورَاءِ يُكْفِرُ سَنَةً وَإِنَّ صِيَامَ يَوْمِ عَرَفَةَ يُكْفِرُ سَنَتَيْنِ (مسلم) وظاهره أَنَّ صِيَامَ يَوْمِ عَرَفَةَ أَفْضَلُ مِنْ صِيَامِ يَوْمِ عَاشُورَاءِ الْحِكْمَةُ فِي ذَلِكَ إِنَّ يَوْمَ عَاشُورَاءِ مَنْسُوبٌ إِلَى مُوسَى عَلَيْهِ السَّلَامُ وَيَوْمَ عَرَفَةَ مَنْسُوبٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلِذَلِكَ كَانَ أَفْضَلَ (فتح الباري) عَنِ الْأَسْوَدِ بْنِ قَيْسٍ عَنْ أَبِيهِ أَنَّ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ مَا مِنْ أَيَّامٍ أَحَبَّ إِلَيَّ أَنْ أَقْضِيَ فِيهَا شَهْرَ رَمَضَانَ مِنْ أَيَّامِ الْعَشْرِ (البیهقي في سنن الكري) سَأَلَ أَبَا هُرَيْرَةَ رَجُلٌ "إِنَّ عَلِيَّ رَمَضَانَ وَأَنَا أُرِيدُ أَنْ أَتَطَوَّعَ فِي الْعَشْرِ قَالَ "لَا بَلْ إِبْدَأُ بِحَقِّ اللَّهِ فَافْضِهِ ثُمَّ تَطَوَّعْ بَعْدَ مَا شِئْتَ (رواه البیهقي في سنن الكري)

பிக்ஹு நூல்கள் அனைத்திலும் அர.:பா நாள் என்பது துல்ஹஜ் 9-ம் நாள் என்றே கூறப்பட்டுள்ளது. அர.:பாவில் ஹாஜிகள் தங்கும் நாள் என்று கூறப்படவில்லை. ஆகவே அர.:பா நாள் ஹாஜிகளுக்கும், நமக்கும் மாறுபடுவது அல்லாஹ்வின் விதி.